17th August 1963]

தனியார்துறை மின்சார நிறுவனங்களை எடுத்தல்

*199 கேள்வி.—திரு. க. ர. நல்லசிவம்: கனம் கைத்தொழில் அமைச்சர் தயவுசெய்து கீழ்க்கண்ட கேள்விக்குப் பதிலளிப்பாரா—

1963-ல் தனியாருக்குச் சொந்தமான மின்சார விநியோக நிறுவனங்களை மாநில மின்சார போர்டு எடுத்து நடத்த திட்டம் ஏதேனும் உண்டா?

கனம் திரு. ஆர். வெங்கட்டராமன்: இப்பொழுது உத்தேசம் இல்லை.

திரு. க. ர. நல்லசிவம்: சமீபத்தில் அமைச்சர் அவர்கள் ஒரு இடத்தில் பேசும்போது இது போன்று நடவடிக்கை எடுக்கப் போவதாகக் குறிப்பிட்டுப் பேசினார்கள். மூன்றாவது திட்ட காலத்திலாவது இந்த நடவடிக்கையை எடுக்க அரசாங்கம் முயற்சிக்குமா?

கனம் திரு. ஆர். வெங்கட்டராமன்: இந்த மாதிரி லைசென்சீஸ் இடங்களில் எதை அவர்கள் விஸ்தரிக்க முடியவில்லை என்று சொல்கிறார்களோ அந்த இடங்களை எல்லாம் சர்க்கார் எடுத்துக் கொண்டு விட்டது. அதை அவர்கள் 'சரென்டர்' செய்து விட்ட காரணத்தால் அதற்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டியதில்லை. கேள்வி கேட்டிருப்பது சர்க்கார் ஏற்றுக்கொள்வதைப் பற்றியது. இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது.

பாலிடெக்னிக் (தஞ்சை மாவட்டம்)

*200 கேள்வி.—திரு. ஆ. கு. சுப்பையா: கனம் கைத்தொழில் அமைச்சர் தயவுசெய்து கீழ்க்கண்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பாரா—

(அ) 1963-ல் தஞ்சை மாவட்டத்தில் பாலிடெக்னிக் ஒன்று ஆரம்பிக்க உத்தேசமுண்டா?

(இ) அப்படியானால், எப்போது எங்கே ஆரம்பிக்கப்படும்?

THE HON. SRI R. VENKATARAMAN: (a) & (b) There are already two Polytechnics in Thanjavur district and a request for another Polytechnic has been received. It is under examination.

Dam across Thoppayar.

*201 Q.—SRI R. S. VEERAPPA CHETTIAR: Will the Hon. the Minister for Works be pleased to state:

(a) the present stage of the scheme for the construction of a dam across Thoppayar near Thoppur in Salem district;

(b) if so, the amount remitted by the Pattadars so far; and

(c) whether the Government propose to refund the amounts or to construct the dam in the near future?

THE HON. SRI V. RAMIAH: (a) It has not been found feasible to include the Thoppayar scheme in the Third Five-Year Plan;